

## ஹவ்வாஹின்

அஹ்மாய் - 14

பரமகாருளிக்குங் கருளானியிடுமாய  
அல்லாஹுவினென்ற நாமத்தில்

### 1.2. அலிஹ் லா ற

மகுஷ்யரே அவருடை ரக்ஷிதாவினென்ற  
அனிமதிப்பகாரங் ஹரஷுக்லின் நின்  
வெஜிசுத்திலேக்கு கொள்வதற்கு வே  
ங்கி நினக்கு நாம் அவதற்பிசுத் த  
நிடுக்கு ஶ்ரங்மமானித். அதையத்,  
பிரதாபியும் ஸ்துதியும்கூங் அதிகா  
ஒவ்வொன்று மார்஗்ருதிலேக்கு, அதை  
அதிலியுக்குத்தினென்றும் தெமிழிலியுக்கு  
என்றும் உடமயாய அல்லாஹுவினென்ற  
(மார்஗்ருதிலேக்கு) அவரை கொள்வதற்கு  
ஏ வேள்கள்) ஸ்துதியேஷயிகசீக்கு கரி  
நமய ஸ்திக்குதான் மஹாநாஸம் தனை.

3. அதையத் பரலோகத்தைக்காசில்  
ஹப்போக ஜிவிததை குடுத்தல் ஸ்  
நேவிக்குக்கயும், அல்லாஹுவினென்ற மார்஗்ரு  
தில்லின்நின் (ஜங்கைஞு) பினில்பிக்கு  
கயும் அதின் (அது மார்஗்ருதின்) பகு  
த வழுத்தான் அதுபாரிக்குக்கயும் செ  
யூநவரானே அவர்க்கு. அக்குடுக் கி  
ஷுரமாய வழிகேட்டிலாவுங்கு.

4. யாதொரு தெவவடுத்தையும் த  
என்ற ஜங்கைக்கு (காஷுஷாரி) விஶாதிக  
திசு கொடுக்குநைதினுவேள்கி, அவ  
ருடை லாப்பியித் (ஸங்கேஶம் நல்கி  
கொள்க) அல்லாதை நாம் நியோகிசுத்  
கில்ல. அண்ணை தாங் உத்ருஶிக்குநை  
ரை அல்லாஹு ஆர்மார்஗்ருதிலாக்குக  
கயும், தாங்குதேஶிக்குநைவரை நேர்வஷி  
திலாக்குக்கயும் செய்யுங். அவந  
ஏது பிரதாபியும் தூக்கிமங்குமதிக்குக்கு  
ஒவ்வொன்றும் அதையாக்குக்கு



بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

الرَّ كَتَبَ لِنَزَّلْنَاهُ إِلَيْكَ لِتُتْخِيْجَ النَّاسَ  
مِنَ الظُّلْمِ مَتَّ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَى  
صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ ①

اللّٰهُ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي  
الْأَرْضِ وَوَيْلٌ لِلْكَافِرِينَ مِنْ عَذَابٍ

شَدِيدٍ ②

الَّذِينَ يَسْتَحْيِّبُونَ الْحَيَاةَ الْدُنْيَا عَلَى  
الْآخِرَةِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللّٰهِ  
وَيَكْفُرُونَهَا عَوْجًا أُولَئِكَ فِي ضَلَالٍ

بَعِيدٍ ③

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِسَانًا  
قَوْمَهُ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضَلِّلُ اللّٰهُ مَنْ  
يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْزِيزٌ  
الْحَكِيمُ ④

5. നിന്മേൻ ജനത്തെയുള്ളടക്കളിൽ  
നിന്ന് വൈദിച്ചപ്പറ്റിലോക് കൊണ്ടുവരി  
കയും, അല്ലാഹുവിന്റെ (അനുഗ്രഹ  
ത്തിന്റെ) നാജുകെളപ്പറ്റി അവരെ ഓ  
ർമ്മിപ്പിക്കുകയും ചെയ്യുക എന്ന് നിർ  
ദ്ദേശിച്ചു കൊണ്ട് മുസായെ നാം ന  
മ്മുട്ടെ ദുഷ്ടാനങ്ങളുമായി നാം അ  
യക്കുകയുണ്ടായി. തിക്കണ്ഠ ക്ഷമാർഹില  
മുള്ളവരും എറെ നന്ദിയുള്ളവരുമായ  
എല്ലാവർക്കും അതിൽ ദുഷ്ടാനങ്ങൾ  
ജുണ്ട് തിരിച്ച.

6. മുസാ തന്റെ ജനത്യോട് പരഞ്ഞ സദർഖം (സാമേയമാണ്) നിങ്ങൾക്ക് കുറച്ച് കുറവും ശിക്ഷ ആസ്യത്തിലുകൊണ്ടു വരും, നിങ്ങളുടെ അശ്വംക്രമങ്ങളെ അറബുകൊലപന്നത്തുകയും, നിങ്ങളുടെ പെണ്ണുങ്ങളെ ജീവിക്കാൻ വിടുകയും ചെയ്യുകയും കൊണ്ടിരുന്ന പ്രിൽജാബൻറെ കുടുംബം താഴെ കുറച്ചപ്പെട്ടതിൽ സദർഖിയിൽ അണ്ണാഹു നിങ്ങൾക്കു ചെയ്യുന്ന അനുഗ്രഹം നിങ്ങളോർമ്മിക്കുക. അതിൽ നിങ്ങളുടെ രക്ഷിതാവികൾ നിന്നുള്ള വസിച്ച പരിക്ഷണമുണ്ട്.

7. 'നിങ്ങൾ നന്ദി കാണിച്ചാൽ തിരുപ്പയായും എന്നാൻ നിങ്ങൾക്ക് (അനുഗ്രഹം) പർവ്വിപ്പിച്ചതരുന്നതാണ്.' എന്നാൽ നിങ്ങൾ നന്ദികേട്ട കാണിക്കുകയാണെങ്കിൽ തിരുപ്പയായും എൻ്റെ ശ്രിക്ഷ കരിനമായിരിക്കും' എന്ന് നിങ്ങളുടെ രക്ഷിതാവ് പ്രവൃഥിച്ച സന്ദർഭ വിം (ശ്രദ്ധയമിതെ).

8. മുസാ പറയ്ക്കു: നിങ്ങളും ഭൂമിയിലുള്ള മുഴുവൻ പേരും കൂടി നന്ദികേട്ട്‌കാണിക്കുന്ന പക്ഷം, തിരിച്ച്യായും അല്ലാഹു പരശ്രമമുക്തനും, സത്തുതു ഹർന്നുമാണ്. (എന്ന് നിങ്ങൾ അറിഞ്ഞു കൊള്ളുക) <sup>1</sup>

وَلَقَدْ أَرَسْنَا مُوسَى بِعَايَتِنَا أَنَّ أَحَجَّ  
قَوْمًا مِنَ الظَّالِمِينَ إِلَى النُّورِ  
وَذَكَرَ رَهْمٌ بِأَيْمَنِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ  
لَا يَكِيدُ لِكُلِّ صَبَارٍ شَكُورٍ ٥

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ أَذْكُرُوا لِعْمَةَ  
اللَّهِ عَيْنَيْكُمْ إِذْ أَنْجَحَنِيْ مِنْ إَلٰى  
فِرْعَوْنَ يَسُوْمُونِكُمْ سُوءَ الْعَدَابِ  
وَيَدْعُوْنَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيِوْنَ  
أَبْنَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءً مِنْ  
رَبِّكُمْ عَظِيمٌ

وَإِذْ تَأْذَنَ رَبُّكُمْ لِئِن شَكَرْتُمْ  
لَا زِيَدَ نَعْمَلُ وَلَئِن كَفَرْتُمْ لَمْ عَذَّلِي  
الشَّدِيدُ ۝

وَقَالَ مُوسَىٰ إِنَّ تَكُونُوا أَنْتُمْ وَمَنْ  
فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيُّ  
حَمْدٌ

9. നുഹിന്റെ ജനത്, ആദ്ദേഹമുട്ട് സമുദരങ്ങൾ, അവർക്ക് ശേഷമുള്ള അല്ലാഹുവിനു മാത്രം (കൃത്യമായി) അറിയാവുന്ന ജനവിഭാഗങ്ങൾ എന്ന വരെല്ലം അടങ്ങുന്ന നിങ്ങളുടെ മുൻ ഗാമികളുപോറിയുള്ള വർത്തമാനം നിങ്ങൾക്കു വന്നുകിട്ടിയിട്ടില്ലോ? നമ്മുടെ ദുരന്തരാൽ വുക്തമായ തെളിവുകളും കൊണ്ട് അവരുടെ അടുക്കൽ ചെന്നു അപ്പോൾ അവർ തങ്ങളുടെ കൊക്കൾ വായിലേക്ക്<sup>1</sup> മടക്കിക്കൊണ്ട്, 'നിങ്ങൾ ഏതൊന്നുമായി അയക്കപ്പെട്ടിരിക്കുന്നു പോ, അതിൽ ഞങ്ങൾ അവിശ്വസിച്ചിരിക്കുന്നു. തിരിച്ചയായും നിങ്ങൾ ഞങ്ങളെ ഏതൊന്നിലേക്ക് കഷണിക്കുന്നു പോ അതിനെപ്പറ്റി ഞങ്ങൾ അവിശ്വസിക്കാനും സംശയത്തിലാണ്, എന്നു പറയുകയാണ് ചെയ്തത്.

10. അവരിലേക്ക് നിയോഗിക്കപ്പെട്ട ദുരന്തരാൽ പറഞ്ഞു: ആകാശങ്ങളുടെയും ഭൂമിയുടെയും സൂഷ്ടികൾത്താവായ അല്ലാഹുവിന്റെ കാര്യത്തിലാണോ സംശയമുള്ളത്? നിങ്ങളുടെ പാപങ്ങൾ നിങ്ങൾക്ക് പൊറുത്തു തരണും, നിർണ്ണാത്തമായ ഒരവധി വരെ നിങ്ങൾക്ക് സമയം നിന്നിരത്തുവന്നുമായി അവൻ നിങ്ങൾക്ക് പൊരുത്തുവന്നു. അവർ (ജനങ്ങൾ) പറഞ്ഞു: നിങ്ങൾ ഞങ്ങളെപ്പോലെയുള്ള മനുഷ്യർ മാത്രമാകുന്നു. ഞങ്ങളുടെ പിതാക്കൾ ആരാധിച്ചു വന്നിരുന്നതിൽ നിന്ന് ഞങ്ങളെ പിന്തിരിപ്പിക്കാനാണ് നിങ്ങൾ ഉദ്ദേശിക്കുന്നത്. അതിനാൽ വുക്തമായ വല്ല രേഖയും നിങ്ങൾ ഞങ്ങൾക്ക് കൊണ്ടവന്നു തരു.

11. അവരോട് അവരിലേക്കുള്ള തെവദവും ദുരന്തരാൽ പറഞ്ഞു: ഞങ്ങൾ നിങ്ങളെപ്പോലെയുള്ള മനുഷ്യർ ത

اللَّهُ يَأْتِكُمْ نَبُوَّاً مِّنْ قَبْلِكُمْ فَوْر  
نُوحٌ وَعَادٍ وَثَمُودٍ وَالَّذِينَ مِنْ  
بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ جَاءَهُمْ  
رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرَدُوا أَيْدِيهِمْ فِي  
أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أَرْسَلْنَا  
بِهِ وَلَنَا لِغَى شَكِّ مِمَّا دَعَوْنَا إِلَيْهِ  
مُرِيزٌ

\* قَالَتْ رُسُلُهُمْ إِنَّ اللَّهَ شَكٌْ فَاطَّرَ  
السَّمَاوَاتِ وَالْأَرْضَ يَدْعُوكُمْ لِيغْفِرَ لَكُمْ  
مِّنْ ذُنُوبِكُمْ وَلَنُؤْخِرَكُمْ إِلَى أَجَلٍ مُّسَمٍّ  
فَاقُولُوا إِنَّا نُسُمُ إِلَّا بَشَرٌ مُّتَلَّنٌ تُرِيدُونَ أَنْ  
تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ أَبَاؤُنَا فَأُنَّا  
سُلْطَنٌ مُّبِينٌ ١٥

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِنَّنَّكُمْ إِلَّا بَشَرٌ

<sup>1</sup> കോപം കൊണ്ട് കൊക്കിച്ചു എന്നോ, പ്രതിഷ്ഠയം സൃഷ്ടിക്കാൻ വായ്പെണ്ണി എന്നോ ആകാം വിവക്ഷ.

என்யான். ஏகிலியும் அல்லூஹு த  
வெள்ள பாஸ்தானில் நின் தாங் உடே  
ஸிக்கூனவரைத் தூதாரும் காளிகளு  
னு. அல்லூஹுவினென்ற அங்குமதி பு  
காரமல்லாதென் நினைச்செல்ல யாதொடு  
தெஜியும் கொள்ளுவதை நின் எ<sup>1</sup>  
ஞைச்செல்லவில்லை. அல்லூஹுவினென்ற மே  
லான் விஶ்வாஸிக்கச் செய்யவிகே  
ள்ளது.

12. அல்லூஹு என்னை என்னையூடு  
வசிக்கின்ற சேர்த்து தாங்களைக் கை அ<sup>2</sup>  
வினென்ற மேல் செய்யவிக்காதிரிக்கான  
என்னைச்செல்ல ஏற்ற நூயமானுத்து<sup>3</sup>?  
நினைச்செல்ல போனிசூதினெப்பூரி  
என்னைச்செல்ல கஷ்மிக்குக் கை நென் செய்யும்.  
அல்லூஹுவினென்ற மேலான் செய்யவிகே  
க்கூனவரெல்லாம் செய்யவிகேள்ளது.

13, 14. அவிஶாஸிக்கச் சென்னையூடு  
கூழ்ந் தெவாயுதமாரைத் தெரியு:  
என்னையூடு நாடில் நின் நினை எல்  
என்னைச்செல்ல பூர்த்தக்குக் கை நென் செ  
ய்யும். அல்லைத்தபக்கம் நினைச்செல்ல  
எட மத்தியேலேக் குரிச்சு வடே திரு  
அபோஸ் அவர்கள் (அது புதமார்கள்)  
அவருடை கைஷிதாப் ஸங்காரம் நால்  
கி: 'திரிச்சுயாயும் நாம் அது அக்கமி  
க்கை நால்பிக்குக்கூயும், அதிகு சே  
ஷம் நினை எல் நாடில் அயிவுஸி  
பிக்குக்கூயும் செய்யுந்தான்'. ஏனென்ற  
ஸ்மாநதெப்பூரி<sup>1</sup> தெப்பூக்கூயும் ஏ<sup>2</sup>  
வெள்ள தாக்கிதென தெப்பூக்கூயும்  
செய்தவர்க்கூத்துதான் அது அங்குமாய்'

15. அவர் (அது புதமார்) விஜ  
தத்தினாயி (அல்லூஹுவினோட்) அவே  
க்கிச்சு. ஏது ஆர்வாஶிக்காரனாய் ஸார்

مُشْكِلُكُمْ وَلَكُنَّ اللَّهُ يَعْلَمُ عَلَى مَنْ يَشَاءُ  
مِنْ عِبَادِهِ وَمَا كَانَ لَنَا أَنْ نَأْتِي كُمْ  
بِسُلْطَنٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَعَلَى اللَّهِ  
فَيَسْتَوِكَلُ الْمُؤْمِنُونَ ١١

وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَنَا  
سُبُّلَنَا وَنَصِيرَنَا عَلَى مَا آتَاهُ اللَّهُ وَعَلَى  
اللَّهِ فَلَيَسْتَوِكَلُ الْمُتَوَكِّلُونَ ١٢

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ مُنْهَاجِنَّكُمْ  
مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأُولَئِكَ  
إِلَيْهِمْ رَبُّهُمْ لَنَهِيَكُمْ أَنَّ الظَّالِمِينَ ١٣  
وَلَنْ سَكِنْتُمْ أَمْرَأَرَضَ مِنْ بَعْدِهِمْ  
ذَلِكَ لِمَنْ خَافَ مَقَابِرِ وَخَافَ

وَعِيدٍ

وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَارٍ عَزِيزٍ ١٤

<sup>1</sup> ஸகல ஏகாயிபதிக்கும் அல்லூஹுவினென்ற நிகூபோக்கில்லாத விசாரனையை கே  
ரிக்கும் நூயமியி நால்லில் அல்லூஹுவினுத்து அதுல்யவும் அதுநூயமாய ஸ்மா  
கமான் விவக்க

വൂയിപ്പതിയും പരാജയപ്പെടുകയും  
ചെയ്തു.<sup>1</sup>

16. അവന്നേൻ പിന്നാലെ തന്നെയും  
ഒക്കെൽ നടക്കം ചേരായും ചലവും കലർന്ന  
നീരിൽ നിന്നായിരിക്കും അവന്ന്  
കുപ്പിക്കൊന്ന് നൽകബുദ്ധിമുത്ത്.

17. അതവൻ കിഴപ്പേട്ടിരക്കാൻ ശ്രമിക്കും. അത് തൊണ്ടയിൽ നിന്നനിക്കാൻ അവന്ന് കഴിഞ്ഞെങ്കുകയില്ല. എന്നാൽ മാറ്റിയിട്ടു നിന്നും മരണം അവന്നേറാനേർക്ക് വരും. എന്നാൽ അവൻ മരണപ്പെടുകയില്ലതാനും. അതിന്റെ പിന്നാലെ തന്നെയുണ്ട് കംഓരമായ ഭവനയെയും ശ്രിക്ഷ.

18. തങ്ങളുടെ രക്ഷിതാവിനെ നി  
ഹേധിച്ചുവരെ, അവരുടെ കർമ്മങ്ങളെള്ള്  
ഉപമിക്കാവുന്നത് കൊടുക്കാറുള്ള ഒരു  
ദിവസം കന്നൽ കാറ്റിച്ചു പാറിപ്പോയ  
വെള്ളിനിന്നോടകുന്നു. അവർ പ്രവർത്തി  
അച്ചുണ്ടാക്കിയതിൽ നിന്ന് യാതൊ  
നും അനുഭവിക്കാൻ അവർക്ക് സാധി  
ക്കുന്നതല്ല.<sup>2</sup> അതു തന്നെയാണ് വിദ്യുത്  
മായ മാർഗ്ഗംഡംശ.

19. അക്കാശങ്ങളും ഭൂമിയും അല്ലാഹു  
സർയായ ക്രമത്തിലാണ് സൃഷ്ടിചെയ്യുന്നതെന്ന് നി കണ്ടില്ലോ? അവനുദ്ദേശി  
ക്കുന്നപക്ഷം നിങ്ങളെ അവൻ നികം  
ചെയ്യുകയും, ഒരു പുതിയ സൃഷ്ടിയെ  
അവൻ കൊണ്ടുവരികയും ചെയ്യുന്ന  
താണ്.

20. അല്ലാഹുവെ സംബന്ധിച്ചിട്ടുള്ള അതൊരു വിഷമകരമായ കാരണമാണ്.

مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَى مِنْ مَاءٍ

١٧ وَمَنْ وَرَأَهُ عَذَابٌ عَلَيْهِ  
الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ  
بَتَحْرَرَهُ، وَلَا يَكُونُ لِي سِيقَةٌ وَلَا يَأْتِيهِ

كَمَادِ اشْتَدَّتْ بِهِ الرِّيحُ فِي يَوْمٍ  
عَاصِفٌ لَا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا عَلَى  
هُوَ الْأَكْلُ الْمُبَعِّدُ

الْمَرْءُ أَنْ يَشَاءُ إِذْ هُوَ كُوَافِدُهُ وَيَأْتِ بِخَلْقٍ  
بِالْحَقِّ

جَدِيدٌ

وَمَا ذَلِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ

<sup>1</sup> സത്യനിഷ്ഠകളുടെ ധിക്കാരം അതിരുകവിഞ്ഞപ്പോൾ പ്രവചകനാർ അവർക്കെ തിരെ അല്ലാഹുവോട് പ്രാർത്ഥിക്കുകയും, വിവിധ തരത്തിലുള്ള ശിക്ഷകൾക്ക് അവർ ദിവ്യത്വമാറ്റക്കുറ്റം ചെയ്യൽ

21. അവരെല്ലാവരും അല്ലാഹുവിക  
ലേക്ക് പറിപ്പുട്ട് വന്നിൽക്കുയാണ്.<sup>1</sup>  
അപ്പോഴതു ഭൂർബലർ അഹക്കരിച്ചിരു  
നവരേട് പറയുന്നു: ‘തിർച്ചയായും  
ഞങ്ങൾ നിങ്ങളുടെ അനുയായികൾ  
ആയിരുന്നല്ലോ. ആകയാൽ, അല്ലാഹു  
വിശ്വർ ശിക്ഷയിൽ നിന്ന് അൽപ്പമെ  
ങ്കിലും, നിങ്ങൾ ഞങ്ങളിൽ നിന്ന് ഒഴി  
വാക്കിന്തയരുമോ?’ അവർ (അഹക്കരിച്ചി  
രുന്നവർ) പറയും: ‘അല്ലാഹു ഞങ്ങളെല്ല  
നേർവചിയിലാക്കിയിരുന്നുകൾ ഞ  
ങ്ങൾ നിങ്ങളെ നേർവചിയിലാക്കുമാ  
യിരുന്നു. നമ്മുണ്ട് സംബന്ധിച്ചിട്ടേന്നു  
ഈ നാം ക്ഷമകേട് കാണിച്ചാലും ക്ഷ  
മിച്ചാലും ഒരു പോലെയാകുന്നു. നമ്മു  
കൾ യാതൊരു രക്ഷാ മാർഗ്ഗവുമില്ല.’

22. കാര്യം തിരുമാനിക്കപ്പെട്ടു കഴി  
ണ്ണാൻ പിശാച് പറയുന്നതാണ്:<sup>2</sup> തിർ  
ചുയായും അല്ലോഹു നിങ്ങളോട് ഒരു  
വാഗ്ഭാഗം ചെയ്തു. സത്യ വാഗ്ഭാഗം.  
ഞാനും നിങ്ങളോട് വാഗ്ഭാഗം ചെയ്തു.  
എന്നാൽ, നിങ്ങളോട് (ഞാൻ ചെ  
യ്ത വാഗ്ഭാഗം) ഞാൻ ലാംഗ്ലിച്ചു. എ  
നിക്ക് നിങ്ങളുടെ മേൽ ധാതൊരിയി  
കാരവും ഉണ്ടായിരുന്നില്ല. ഞാൻ നിങ്ങ  
ളെ ക്ഷണിച്ചു. അപ്പോൾ നിങ്ങളെന്നി  
ക്ക് ഉത്തരം നന്നകി എന്ന് മാത്രം. ആ  
കയാൽ നിങ്ങൾ എന്ന കൂറപ്പെട്ട  
തേൻട, നിങ്ങൾ നിങ്ങളെത്തന്നെന്ന കൂറ  
പ്പെട്ടതുക. എനിക്ക് നിങ്ങളെ സഹാ  
യിക്കാനാവില്ല. നിങ്ങൾക്ക് എന്നെന്നും  
സഹായിക്കാനാവില്ല. മുൻ നിങ്ങൾ എ

وَرَبُّ وَاللَّهِ جَيْعَانَفَالْضَّعْفَوَاللَّذِيْنَ  
أَسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَيَعَافِهِمْ أَنْتُمْ  
مَغْنِثُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ  
قَالُوا لَوْهَدَنَا اللَّهُ لَهَدَيْتَنَا كُمْ سَوَاءٌ  
عَلَيْنَا أَجْرٌ عَنَّا مَصِيرُنَا مَا لَنَا مِنْ

مَحْيِصٌ

وَقَالَ الشَّيْطَنُ لَهَا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ  
 وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُكُمْ  
 فَلَا خَافَتُكُمْ وَمَا كَانَ لِي عَلَيْكُمْ  
 مِّنْ سُلْطَنٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ  
 لِي فَلَا تَأْتُونِي وَلَوْمًا أَنْفَسْكُمْ مَا كَانَ  
 بِمُصْرِخِكُمْ وَمَا أَنْتُ بِمُصْرِخٍ إِنِّي  
 كَفَرْتُ بِمَا أَشَرَّكُمُونَ مِنْ قَبْلِ إِنَّ  
 الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

<sup>1</sup> പരലോകത്വം വരാനിരിക്കുന്ന ഒരു രംഗം മനുഷ്യരുടെ ചീര തട്ടിയുണ്ടാർത്താൻ വേണ്ടി അല്ലാഹു ഇവിടെ അവത്തിപ്പിച്ചിരിക്കുകയാണ്.

<sup>2</sup> പരലോകത്വം മറ്റായും നിഗമനാണ് അല്ലാഹു ഇവിടെ അവതരിപ്പിക്കുന്നത്. പിശാചി നും കൃഷ്ണകിർശകളും നരങ്ങം വിധിക്കപ്പെട്ടു കഴിഞ്ഞതിനുശേഷം, തന്നെ ദുർബോധ നാജർക്ക് വശങ്ങൾ നരകാവകാശികളായി തിരിക്കുവരേണ്ട പിശാച് നടത്തുന്ന പ്രസ്താവന അല്ലാഹു ഉദ്ധരിക്കുന്നു.

என பகாஜியாகவிடிருந்தினே என  
நிறை நிஷேயிச்சிரிக்குணு<sup>1</sup> திர்ச்சுயா  
யுங் அக்ரமகாரிக்குறை அவர்களை  
என் வேடங்கேயீரய ஶிக்ஷயுதைத்.

23. விஶுஸி க்குக்குறையுங், நஞ்சுக்குறை  
அங்கு பிவர்த்திக்குக்குறை செய்தவரை  
தாஷ்டாக்குறைக்குடி நாடுக்குறை ஏழைகுடும்  
ஸுர்க்குறையைப்போக்குறை பிவேசிப்புக்கை  
பெட்டுக்குறைதான். அவருடை ரக்ஷிதாவி  
நீர் அடுமதி பிக்காரம் அவரதின்  
நிதுவாஸிக்குறையிரிக்குறை. அவிடை  
அவர்க்குதை அவிவாடும் நலாம் அது  
யிரிக்குவு.

24. அல்லூஹு நலை வசந்தின் ஒ<sup>2</sup>  
அங்கென்யான் உபம நஞ்சுக்குறைக்குறை  
த் என்ன் நி காங்கிலே? (அதை) ஒரு ந  
ஷ் மரம் போலெயாக்குணு. அதினீர்க்  
மூர்த் தூஷ்டின்குறைதை, அதினீர்க்  
ஶாவக்குறை அஞ்சாஶாநேக்கை உயர்க்குறை  
நிழ்க்குறைதுமாக்குணு.

25. அதினீர்க் கஷ்திவாவினீர்க் கு  
தாவங்குஸரிச்சு அதை எல்லூ கால  
தையும் அதினீர்க் கமலம் நஞ்சுக்கை  
ண்டிரிக்குறை. <sup>2</sup> மனுஷுர்க்கை அவர்க் கு  
லோசிச்சு மதநிலைக்குறைதினாயி  
அல்லூஹு உபமக்கை விவரிச்சு கொடு  
க்குணு.

26. ஆஷிச்சு வசந்தை உபமிக்காவு  
நாதாகடு, ஒரு ஆஷிச்சு வழக்குறைதாம  
க்குணு. ஆதுபத்தின் நின் அதை பிசு

وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ  
جَنَّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَرُ حَلَالٌ  
فِيهَا إِذْنٌ رَّبِّهِمْ تَحْيَّهُمْ فِيهَا سَلَامٌ<sup>٢٣</sup>

أَلَّا تَرَكِيفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلْمَةً طَيْبَةً  
كَشَجَرَةً طَيْبَةً أَصْلُهَا ثَابِتٌ وَرُقْعُهَا  
فِي السَّمَاءِ<sup>٤٤</sup>

نُؤْتِيْ أَكُلُّهَا كُلَّ حِينٍ يَادِنْ رَبِّهَا وَيُضَرِّبُ  
اللَّهُ الْأَمَّاثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ  
يَتَذَكَّرُونَ<sup>٤٥</sup>

وَمَثَلُ كَلْمَةٍ حَيَّةٍ كَشَجَرَةٍ  
حَيَّةٍ أَجْتَنَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ

<sup>1</sup> பிஶாபினே அல்லூஹுவின் பகாஜியாக்குக் கீழானத் ரள்க் வியத்திலாவும். என், பிஶாபின்னை அருடாயிக்குக் கூட. மனம் வசிதிலூடை ஸஹாயம் லட்சுகாள் வேள்ளி பிஶாபினே ஸேவி கூட யாலைத்துக்கை எக்காலத்தை உள்ளாயிடுள்ளத். கேரைத்தீ லெ சாதனை ஸேவா மங்கள் பிஸிலும்மாளன்றே. ரள்க், பிஶாபினீர் பேரளங்கை வா சானி விவர வுக்க்கிக்கூடியும் கூக்கிக்கூடியும் அருடாயிக்குக் கூட.

<sup>2</sup> ஒரு காட்டிலூம் மரினைவிழான் ஶாவக்கை உயர்க்கை பக்கான் நிழ்க்குறை, எல்லூ காலாவங்மயிலூம் பஷ்னுச் சாக்குறை ஒரு நலை மரம் போலை ஸுப்ரதிஷ்டிதவும், மீ லாடாயகவும்கெடு ஸத்யஸாக்ஷி உல்லோலாப்பிக்குறை ஸத்வசந்.

قرار

தெருக்கெப்பட்டிரிக்குன்று. அதின் யா  
தொரு நிலநிற்புமில்லை.

27. ஏழாவிக்ஜிவிதத்திலும், பற  
லோகத்தும் ஸுஸ்மிரமாய வகை  
கொள்ள ஸதுவிஶாஸிக்கூட அல்லாஹு  
உரப்பிசூனிற்குத்துக்கான்.<sup>1</sup> அக்ரமகாரி  
கங்கை அல்லாஹு ஆர்மார்முதிலாக்குக  
யும் செய்யும். அல்லாஹு தான் உடேசி  
க்குநாதனோ அத் பிரவர்த்திக்குந்று.

28, 29. அல்லாஹுவினீர் அநூஸ  
பத்தின் (நானிகாளிகேள்ளதின்) ப  
கரம் நானிகேட் காளிக்கூக்கயும், த  
அன்றை ஜநதைய நாஶத்தினீர் க  
பந்தினில் அமைய நாக்கத்தில் ஹர  
கலிக்கூடியக்கயும் செய்த ஒரு விடை  
ஏதை நிக்கிலே? அதில் அவர்  
இறுதியுக்கான். அத் எடுதே மே  
றமாய தாமஸஸ்மலா!

30. அல்லாஹுவினீர் மார்முதில்  
நின் (ஜநங்களை) தெரிசூ கல்யாங்  
வேளி அவர் அவன் பில ஸமங்க  
ரெ உள்ளக்கி வெறிக்கூன்று. பிரயூக:  
நின்கள் ஸுவிசூக்கூட்டு நின்களுடை  
மடகம் நாக்கத்திலேக் குதையான்.

31. விஶாஸிக்குறைய என்ற அ  
ஸமங்கை நிப்பாயுக: அவர் நம  
ஸ்காரம் முரபோலை நிர்வுகிக்கூக  
யும், நாம் அவர்க்கு நாக்கிய யந  
தினில் நின், யாதொரு குறவிக்குற  
யும் பண்ணத்துவும் நடக்காத திவங்கு  
வருங்குதினு முடியி ரெஸுமாயும்  
பருங்குமாயும் அவர் (நல்ல வசீயின்)

يُشَتِّتُ اللَّهُ الَّذِينَ أَمْنَوْا بِالْقُولُ الْثَّانِيَ فِي  
الْحُكْمِ وَالْأُدْنِيَا وَفِي الْآخِرَةِ وَيُضْلِلُ اللَّهُ  
الظَّالِمِينَ وَيَعْلَمُ اللَّهُ مَا يَشَاءُ ٢٦

\* الْمُرْتَدُ إِلَى الَّذِينَ بَدَلُوا نِعْمَتَ اللَّهِ  
كُفَّارًا وَلَحَلُوا قَوْمَهُمْ دَارُ الْبَوَارِ ٢٨  
جَهَنَّمَ يَصْلُوْهُمْ وَبِئْسَ الْفَرَارُ ٢٩

وَجَعَلُوا لِلَّهِ أَنَّ دَادَ الْيَضِّلُوْعَنْ سَيِّلَهُ  
قُلْ تَمَّتَّعُوا فِيْنَ مَصِيرَكُمْ إِلَى النَّارِ ٣٠

قُلْ لِعَبَادِي الَّذِينَ أَمْنَوْيُقِيمُوا الصَّلَاةَ  
وَيُنْفَقُوْمَارَزَقَهُمْ سِرَّا وَعَلَانِيَةً مِنْ قَبْلِ  
أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا يَعْلَمُ فِيهِ وَلَا خَلَلٌ ٣١

<sup>1</sup> ஒரு பரிக்காணத்திலும் பத்தாதை அப்பவுலமாயி வர்த்திக்கான் ஸதுவிஶாஸிக  
கூட அல்லாஹு ஸபாதிக்குமென்ற விவகாச.

<sup>2</sup> பொருளெவாறாயத்துடைய வக்காக்கூடலைப்படியினான் ஹர வகு. அல்லாஹு நாக்கிய  
ஸம்பவிக்குவா, ஏழாவுருத்தினும் அவர்கோட் நானிகாளிக்குநாத்தினுபகரம் ஏதேக்கதிலும்  
ஒவியேபதூர்கோ புள்ளாத்தாக்கூர்கோ கேர்சீ வசிபாடுகள் அர்மீக்கான் பே  
ரிப்புக்குநாவர் ஜநங்களை நாக்கத்திலிருக்க்காயான் செய்யுக்க.

செலவഴிக்குக்கடியும் செய்துகொண்டது.

32. அல்லூயாவுடை அரகாஸனைஜும் டேமியும் ஸுஷ்டிக்குக்கடியும், அரகாஸனத்தின்மீது வெஞ்சல் உரக்குக்கடியும் ஏற்றிக்கொடுமூலம் நினைவுடை உபஜிபான்தி நாயி காய்க்கிளிக்கு உத்தாபிப்பிக்குக் கடியும் செய்தது. அவன்றை கந்பான (நியம) பிரகாரம் கடலிலுடை ஸங்கா கூடுமதினாயி அவன் நினைவுக்கொடு க்கு பூலுக்கு வியேயமாகவிடுதிக்கடியும் செய்திரிக்குங்கு.<sup>1</sup> நடிக்கெழுயும் அவன் நினைவுக்கொடு வியேயமாகவிடுதிரிக்குங்கு.

33. ஸுஷுபையும் சுந்தரையும் பதி வாயி ஸங்கா சூரியைக்குங்கு நிலத்தில் அவன் நினைவுக்கு வியேயமாகவிடுதிரிக்குங்கு. வாவையும் பகலி நையும் அவன் நினைவுக்கு வியேயமாகவிடுதிரிக்குங்கு.

34. நினைவுபோட் அவஸுபூபுட் தின் நினைலூா நினைவுக்கொடு அவன் நால்கியிரிக்குங்கு. அல்லூயாவுடை அடைந்து நினைவுக்கு அல்லூக்கடியான கூடுமையும் நினைவு எல்லூக்கடியான கூடுமையும் நினைவுக்கு அவன் நினைவுக்கொடு கொடுவது. திருத்தாயும் மநுஷ்யர் மஹா அந்தமகாரியும் வழிர நான் கெடுவதும் தனை.

35. ஹவ்வாஹி ஹப்ரகாரம் பரிணம ஸாவுத்து (ஹவேயமாகுங்கு) ஏவன்றை கைஷிதாவே, நீ ஹு நாடினை (மகா செய) நிருதைத்துழுத்துக்கடியும், ஏ நையும் ஏவன்றை மக்கெழுத்தும் தனைவுக்கு விழுவனைவுக்கொடு அத்தயான நடத்துந தின் நினையும் அகர்தி நிருதைக்கடியும் செய்துள்ளது.

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ  
وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ  
الثَّمَرَاتِ رُزْقًا لِكُلِّ كُوْمٍ وَسَخَرَ لِكُلِّ فَلَكٍ  
لِتَحْرِيَ فِي الْبَحْرِ يَأْمُرِهِ وَسَخَرَ لِكُلِّ  
الْأَنْهَارِ

وَسَخَرَ لِكُلِّ الشَّمْسَ وَالْقَمَرَ دَاهِيْنَ  
وَسَخَرَ لِكُلِّ أَيَّلٍ وَالنَّهَارَ

وَإِذْ كُلُّ مِنْ كُلِّ مَا سَأَلَ تُمْهِدُهُ وَإِنْ  
تَعْدُ دُوْلًا نَعْمَتُ اللَّهِ لَا تُحْصُو هَا إِنَّ الْإِنْسَنَ  
أَظَلَّهُمْ كُفَّارٌ

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيْ جَعَلَ هَذَا الْبَلَدَ  
أَمَانًا لِجَنْنِنِيْ وَبَيْتِيْ أَنْ تَعْبُدَ  
الْأَنْصَامَ

<sup>1</sup> கப்புலுக்கு வெஞ்சித்தின் பொண்டிக்குங்காதும், பாய்க்கப்புலுக்கு காட்டிவன்றை ஸாயதேநை நினைவுடை மேகை அல்லூவு நிர்ச்சயிதி பிரகாரி நியமமங்குஸரிதி தனையாகுங்கு.

36. என்ற கூஷிதாவே! திருச்சு யானும் அவ (விப்ரஹண்டர்) மனுஷுள் ஈ நின் வழிரெப்புரை பிழப்பிச்சு கூட ஸ்திரிக்குங்கு. அதிகால், எனை அதிர் பின்னுடன்குவோ அவன் என்ற கூட ஸ்திர் பெடுவாக்குங்கு. அதெல்லூம் எனோக் அடுஸரளமேக்க காளி க்குங்பக்ஷம் திருச்சுயானும் நி ஏரை பொருக்குங்வங்கு கடுளானியிடுமா ஸ்தே.

37. ஸ்தான்ஜூட கூஷிதாவே, ஒ ஸ்தர் ஸ்ததிகக்லினின் (பில்ரை) கூஷியொங்கு ஹல்லாத ஏது தாஷ்வர யில், நின்ற பவித்ரமாய வெந்தி ஸ்தர் (கால்டெயுரெ) அடுத்து ஸ்தானிதா தாமஸிப்பிச்சிரிக்குங்கு.<sup>1</sup> ஸ்தான்ஜூட கூஷிதாவே, அவர் நமஸ்காரம் முடிபு காரம் நிற்புவிகான் வேள்கியாள் (அணைகென செய்தத்) அதிகால், ம னுஷுரில் பில்ரை மனஸ்கலை நி அவரேட பாத்ருஜதாக்குக்கரும், அ வர்க்க காய்க்கிளில் நின் நி உ பஜீவங் நல்குக்கரும் செயேங்கமே<sup>2</sup> அவர் நல்கி காளிசென் வரை.

38. ஸ்தான்ஜூட கூஷிதாவே, திருச்சுயானும் ஸ்தான்ர் மர்சுவெக்குங்கு தூம் பரஸுமாக்குங்குதூம் ஹல்லாங் நி அரியூ. கூமியிலுத்தே அத்துக்கு தூத்தே அது யாதொடு வஸ்துவும் அல்லாபாவின் அவுக்குமாவுக்குமில்.

39. வால்லக்குக்காலத்து ஏனிகல் ஹ ஸ்மாஹ்லினென்கு ஹஸ்ஹாவிகெ

رَبِّ إِنَّهُمْ أَصْلَانَ كَثِيرًا مِّنْ النَّاسِ  
فَمَنْ تَعْيَى فِي لَهُ مُرْتَبٌ وَمَنْ عَصَانِي فِي نَكَ

غُورُرَجِيم் ٣٦

رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ دُرِّيَّتِي بِوَادِي عَيْرِيَّتِي  
رَزِّيَّعَ عَنْدَ بَيْتِكَ الْمُحَرَّمَ رَبَّنَا إِنِّي قَمْوَأُ  
الْأَصَلَوَةَ فَأَجْعَلَ أَقْدَمَهُ مِنَ النَّاسِ تَهْوِيَّ  
إِلَيْهِمْ وَأَذْرِقْهُمْ مِنَ الشَّمَرَاتِ لَعَلَّهُمْ  
بِشَكْرُونَ ٧٧

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا تُخْفِي وَمَا تُعْلِمُ بُّ  
يَحْكَمُّ عَلَى اللَّهِ مِنْ شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي  
السَّمَاوَاتِ ٢٨

الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكَبِيرِ

1 ஹவ்வாஹி நவி(ﷺ) புதுதமானில் ஓலைய ஹஸ்மாயிலி(ﷺ)என மக்கில் தாம ஸிப்பிசு. அடுத்துக்கென்ற ஸ்ததி பரவும் கால்டெயுரெ பரிஸுத்தை தெவரவோய முதல்வரதி வழிருக்காயிருக்கு லக்ஷ்ய. கூஷியோயும்ஹல்லாத மக்கில் காய்க்கா கச் லட்டுமகாங்கு ஸாயுத வழிர விரலுமாயிருக்கு.

2 ஹவ்வாஹி நவி(ﷺ)யூட ப்ராத்மா அஸ்தாவு ஸ்ரிக்கிச்சு. பிழ்க்காலத்து மக காய்க்காகச் யாத்துமாயி ஏற்றிசேருக் கூட ஏது ஜநவாஸகேஞ்சமாயித்திருக்கு.

தும் பிரதானம் செய்த அல்லூயாவின் ஸ்தாதி. திருப்புதொயூ ஏனேர் கைசி தாவ் பிரார்த்தம் கேள்கவூடுவானான்.

40. ஏனேர் கைசிதாவே, ஏனை நி மமஸ்காரம் முர பிரகாரம் நிற்பு ஹிகவூடுவானேளமே. ஏனேர் ஸ நதிகளில் பெடுவரெயூங் (அனைதென ஆகேளமே) னைஜூட கைசிதாவே. ஏனேர் பிரார்த்தம் நி ஸ்ரிகள்கவூக யூங் செய்துளமே.

41. னைஜூட கைசிதாவே, விசா ரள நிலவில் வழுந திவஸம் ஏனி கூங் ஏனேர் மாதாபிதாக்கைக்கூங், ஸதுவிஶாஸிக்கைக்கூங் நி பொருத்து தரேளமே.

42. அக்ரமிக்கை பிவர்த்திச்சுகோ ளிரிகவூடுதினெப்பூரி அல்லூயா அமை வங்காளைங்கான் நி விசிரிச்சு போகருத. கண்ணுக்கை தழுதிபூக்குந ஏறு (தெயா நகமாய) திவஸம் வரை அவர்க்கை அவர்க் கூமயம் நிடிகெலாடுகவூக மாடு மாள் செய்துநீர்.

43. (அனங்) பவலபெட்டு ஓட்டிகொ ளுங், தலகஜுயர்த்திப்பிடிச்சுகோளுங் (அவர்க் கூமயம்) அவருடை துஷ்டிக்கை அவரிலேக்கு திரிச்சு வழுக்கிட்டு. அவருடை மாண்ணுக்கை ஸுநூவுமாயிரிக்கூங்.

44. மாநஷுர்க்கை ஸிக்க வரைநீ ந ஏறு திவஸதெப்பூரி நி அவர்க்கை தாக்கித் தங்குக. அக்ரம் செய்த வர அபோர் பரியூங்: னைஜூட கைசிதாவே, அடுத்த கூவயி வரை னை னைச்சுக்கை நி ஸமயம் நிடித்தெளைமே. ஏக்கில் நினேர் விழிக்கை னைத்தை உ தறங் நஞ்குக்கடூங், துதநைரை னைத் தை பிரித்துக்கடூங் செய்துகொண்டு. னைத்தைக்கை (மட்டாரு லோகதெளைக்கை)

إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِنَّ رَبِّي لَسَمِيعٌ  
الْدُعَاءَ ٢٩

رَبِّ أَجْعَلَنِي مُقْبِرَ الصَّلَاةَ وَمِنْ دُرْبِي  
رَبَّتَأْوَتَ قَبْلَ دُعَائِهِ ٤١

رَبَّنَا أَغْفِرْ لِي وَلِوَالِدَيَ وَلِلْمُؤْمِنِينَ  
يَوْمَ يَقُومُ الْحَسَابُ ٤٢

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ عَلِيًّا عَمَّا يَعْمَلُ  
الظَّالِمُونَ إِنَّمَا يُؤْخِذُهُمْ لَيْوَمَ تَشَكُّصُ  
فِيهِ الْأَبْصَرُ ٤٣

مُهْطِعِينَ مُقْنِعِ رُؤُوسِهِمْ لَا يَرَوْنَ  
إِلَيْهِمْ طَرُفُهُمْ وَأَفْعَدُهُمْ هُوَ ٤٤

وَأَنْذِرْ أَنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ الْعَذَابَ  
فَيَقُولُ الَّذِينَ ظَاهَرُوا بَنَآ أَخْرَنَآ إِلَى أَجْلٍ  
فَرِّيْبِ بُجُبْ دَعَوَنَآكَ وَنَتَّيْعُ الرُّسُلُ أَوْ لَمْ  
تَكُونُوا فَسْمُثْ تِنْ قَبْلُ مَالَكُمْ

مِنْ زَوَالٍ ٤٥

மாரேள்கி வதிலீடுந் நினைச் சூர் ஸுதை பெய்து பாண்டிக்குள்ளையிருநிலே? (ஏனாயிரிக்கும் அவர்கள் நன் கபூடுந மருபடி)

45. அவரவர்களு தனை தேவாபாங் வருத்திவெழு கரு ஜநவிலாகத்தி ஸ்ரீ வாஸஸம்பலங்களிலான் நினைச் சூர் தாமஸிதிருநீத்த. அவரவரகொள்க்காங் நாங் ஏனைதென்யாள் பிவர்த்திச்சுதென் நினைச்சுக்கூ வாக்தமாயி மந்திர லாயிடுமுள்க. நினைச்சுக்கூ நாங் உபமக்கு விவரிசூ தாநிடுமுள்க.

46. அவரதன் கஷியூந தற்று அவர் பியோகிடிடுமுள்க. அல்லூபாவிக் கூமுள்க அவர்களையுதை தற்று. அவருட தற்று நிமித்தம் பர்வுதனைச் சூர் நினைபோகாங் மாத்ரமானுமாயிடிட்டு.

47. அதுக்குத் தூண்டிலூடு தனைக்கு ஆதாரமானதே செய்த வாச்சாங் லாங் சிரிக்குநைவாகாணைங் நில விசுவரிசூ போகுதுத் திரிசூயாயுங் அல்லூபாங் பித்தாபியுங் ஶிக்ஷா நடபடி கைகொல்லு நாவாமாள்;

48. இப்புமி இப்புமியலூது மரூநை யூங், அதுபோலெய் அதுகாலங்களும் மாரு பூடுக்குதூ<sup>2</sup> ஏக்காங் ஸுர்யூயிகாலி யூமாய் அல்லூபாவிக்கூலேக்கு அவரை ஸ்ரீ பூரபூடு வருக்குதூ பெய்தூந தீவாங்.

49. அது தீவாங் குருவாஜிக்கூ சு

وَسَكَنْتُمْ فِي مَسَكِينِ الَّذِينَ ظَاهَرُواْ فَسَهُمْ  
وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلَنَا بِهِمْ وَضَرَبْنَا  
لَكُمُ الْأَمْثَالَ ﴿٤٥﴾

وَقَدْ مَكَرُواْ مَكَرًا هُمْ وَعِنْدَ اللَّهِ مَكَرٌ هُمْ  
وَإِنْ كَانَ مَكْرُهُمْ لَتَزُولُ مِنْهُ  
الْجِبَالُ ﴿٤٦﴾

فَلَا تَحْسَبَنَّ اللَّهَ مُخْلِفًا وَعَدَهُ رَسُولُهُ  
إِنَّ اللَّهَ عَزِيزٌ ذُو اِنْتِقَالٍ ﴿٤٧﴾

يَوْمَ تَبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ  
وَالسَّمَوَاتُ بَرَزُواْ لِلَّهِ الْوَحِيدِ الْقَهَّارِ ﴿٤٨﴾

وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُّقْرَبَينَ فِ

<sup>1</sup> 'மகருவூஃ' ஏன் வாக்கின் அவருட தற்று ஏன்னுங், அவரோடுதை தற்று ஏன்னுங் அத்தமமாகாவுக்காண. அவர்களையுதை அல்லூபாவிஸ்ரீ தற்று கொள்ளுதை விவக்ஷ அவர்க்கு வேளி தற்றுப்புற்று ஒருக்கிடியிடுதை ஶிக்ஷ தனை. அவருட தற்று ஏன்ன் பொசானமறபூடுதூபோசு தற்றுதையின்கூ மலமாயிரிக்கும் விவக்ஷிக்க பூடுநை.

<sup>2</sup> பரலோகம் நிலவில் வருவோசு அதுகாலங்குமிக்கூடுட ஈடுகையைக்க மாருமென் நமுக்கு ஹதில் நின் மந்திரிலாகவாங்.

எனலக்ஜில் அனோயாகும் சேர்க்கை வை  
ந்யிக்கெபூட்டதாயிட்டு நினக்க காளாம்.

50. அவருடெ குப்பாயண்ணால் கரு  
த்தை கிழவ் (ஊர்) கொள்ளுதல்தாயிற்  
க்கூடும். அவருடெ முவண்ணே தீ பெய்  
தியுங்குமதுமான்.

51. ஒரே வழக்கிக்கூடும் தான் ஸ  
ஸ்வாதிசூட்டாகவிடதினிடுதல் பிரதிமலம்  
அல்லியாவு நன்கூவான் வேள்கிடத்தெ  
அது. திரிசுற்யாயும் அல்லியாவு அது  
வேற்குதில் கள்க்க நோக்குங்குவந  
தெ.

52. ஹத் மனுஷுர்க்கை வேள்கி வழக்  
தமாய ஏரு உஜ்வோயகுமாகுங்கு. ஹது  
முவேந அவர்க்கை முகாவியிப்பு  
நன்கெபூட்டதினிடும், அவந் ஒரே  
சொராராயுள் மாதுமாளைன் அவர்  
மந்திலாக்குங்குதினிடும் வழுவிமாயார்  
அதுலோட்சிச் சம்பந்திலாக்குங்குதினிடும்  
வேள்கிடியுதல் (உஜ்வோயகந).

### الْأَصْفَادُ

سَرَابِيلُهُمْ مِنْ قَطِرَانٍ وَتَغْشَىٰ وُجُوهُهُمْ  
الْأَنَارُ

إِيَّاهُزِيَّ اللَّهُ كُلَّ نَفْسٍ مَا كَسَبَتْ إِنَّ  
اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

هَذَا بَلْغٌ لِلنَّاسِ وَلَيُنَذِّرُوا بِهِ وَلَيَعْلَمُوْا  
أَنَّمَا هُوَ إِلَهٌ وَحْدَهُ وَلِيَدَكَرُوا فُلُوا  
الْأَلْبِ

